

அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் செயற்திட்டம் - கட்டம் 2 - 2024

அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் செயற்திட்டம் -கட்டம் 2 இன் 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூறுக்கள் மீதான கணக்காய்வு சனநாயக சோசலிசக் குடியரசிற்கும் ஐப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மைக்கும் (JICA) இடையில் கைச்சாத்திடப்பட்ட 2016 நவம்பர் 17 ஆம் திகதிய எஸ்எல்-பீ 115 ஆம் இலக்க கடன் உடன்படிக்கையின் செயற்திட்ட விஞ்ஞாபனத்தின் 18 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டுமென நான் கருதும் என்னுடைய கருத்துரைகள் மற்றும் அவதானிப்புகள் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

1.2 செயற்திட்டத்தின் அமுலாக்கல், நோக்கங்கள், நிதியளித்தல் மற்றும் காலப்பகுதி என்பன

செயற்திட்டத்தின் விஞ்ஞாபனம் மற்றும் கடன் உடன்படிக்கைகளின் பிரகாரம் முன்னாள் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சாவிருந்த தற்போதைய நகர அபிவிருத்தி, நிர்மாண மற்றும் வீடமைப்பு அமைச்சு நிறைவேற்றல் முகவராக உள்ளதுடன் தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்புச்சபை செயற்திட்டத்தின் அமுலாக்கல் முகவராவ்ளது.

அநுராதபுரம் மாவட்டத்தில் நீர் வழங்கல் முறைமையை நிர்மாணிப்பதன் மூலம் பாதுகாப்பான குடி நீர் வழங்குதல் மற்றும் நீர் வழங்கல் மேவுகையை அதிகரித்தல் அவற்றின் மூலம் செயற்திட்டப் பகுதியில் சுகாதார நிலை மற்றும் வாழ்க்கைச் சூழலிற்கு பங்களிப்பு செய்வதே செயற்திட்டத்தின் குறிக்கோளாகும். கடன் உடன்படிக்கை பிரகாரம், செயற்திட்டத்தின் மதிப்பிடப்பட்ட மொத்தக் கிரயம் ரூபா 31,598 மில்லியனிற்கு சமமான ஐப்பான் ஜென் 27,301 மில்லியனாக உள்ளதுடன் அதில் ரூபா 26,778 மில்லியனிற்கு சமமான ஐப்பான் ஜென் 23,137 மில்லியன் ஐப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மையால் நிதியளிப்பதற்கு உடன்பாடு காணப்பட்டது. மேலும் செயற்திட்டத்தின் மொத்த கிரயத்தில் ரூபா 22,464 மில்லியனிற்கு சமமான ஐப்பான் ஜென் 19,409 மில்லியன் செயற்திட்டம் கட்டம் II இன் நடவடிக்கைகளிற்காக செய்யப்பட்டது. அதேநேரம் செயற்திட்டம் கட்டம் I இன் நடவடிக்கைகளிற்காக ரூபா 4,315 மில்லியனிற்கு சமமான ஐப்பான் ஜென் 3,728 மில்லியன் இலங்கை அரசாங்கத்தால் பங்களிப்பு செய்யப்பட வேண்டுமென வேண்டப்பட்டது. மிகுதி ரூபா 4,820 மில்லியனிற்கு சமமான ஐப்பான் ஜென் 4,164 மில்லியன் இலங்கை அரசாங்கத்தால் பங்களிப்பு செய்யப்பட வேண்டுமென வேண்டப்பட்டது மேலும், இலங்கை அரசாங்கத்தின் ஒதுக்கீட்டில் ரூபா 4,733 மில்லியனிற்கு சமமான ஐப்பான் ஜென் 4,089 மில்லியன் செயற்திட்டம் கட்டம் II இன் நடவடிக்கைகளிற்காக செய்யப்பட்டது, அதேநேரம் மிகுதி தொகை ரூபா 87 மில்லியனிற்கு சமமான ஐப்பான் ஜென் 75 மில்லியன் செயற்திட்டம் கட்டம் I இன் நடவடிக்கைகளிற்காக ஒதுக்கப்பட்டது. செயற்திட்டமானது அதன் நடவடிக்கைகளை 2017 யூனில் தொடங்கியிருந்ததுடன் 2024 யூன் மாதமளவில் பூர்த்தியாக்கப்பட வேண்டுமென பட்டியலிடப்பட்டது.

1.3 அபிப்பிராயம்

2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான செயற்திட்டத்தின் நிதி நிலமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க இணைக்கப்பட்டுள்ள நிதிக்கூறுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்

1.4 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயுஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அவ் நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.5 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தின் பொறுப்புகளும் ஆளுகையுடன் அவற்றினை சாட்டுதல் செய்தலும்

நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

செயற்திட்டத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

1.6 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளருடைய பொறுப்புக்கள்

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாதத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்;

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது தவறான கூட்டிணைவு, தவறான ஆவணம் தயாரித்தல், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை

பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி செயற்திட்டத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.

- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

எனது கணக்காய்வின் போது என்னாலினங்காணப்படுகின்ற உள்ளகக் கட்டுப்பாடுகளிலுள்ள ஏனைய விடயங்களிற்கிடையேயான ஏதாவது முக்கியமான குறைபாடுகள் உள்ளடங்கிய முக்கியமான கணக்காய்வுக் காண்புகள் தொடர்பாக ஆளுகையுடன் தொடர்புபடுத்தப்பட்டவைகளை நான் தெரிவிக்கின்றேன்.

2. பௌதீக செயலாற்றல்

2.1. செயற்திட்ட நடவடிக்கைகள் மீதான பௌதீக முன்னேற்றம்

செயற்திட்ட கூறு		2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு	கணக்காய்வு அவதானிப்புகள்	முகாமைத்துவத்தின் பதில்	கணக்காய்வாளரின் பரிந்துரை	
		எதிர்பார்க்கப்பட்ட அடையப்பட்ட பௌதீக செயலாற்றல் சதவீதம்	பௌதீக செயலாற்றல் சதவீதம்			
(அ)	விரிவான வடிவமைப்பிற்கான ஆலோசனை ஒப்பந்தம் மற்றும் கேள்வியிடல் உதவி	100	98	ஆலோசனை சேவையின் பௌதீக முன்னேற்றம் 98 சதவீதமாக அறிக்கையிட்ட போதிலும் கொள்வனவு நடைமுறைகள் 2025 மார்ச் 28 ஆன கணக்காய்வு திகதி வரையும் தொடங்கப் பட்டிருக்கவில்லை.	ஆலோசனை யாளருடைய கேள்வி உதவி பெறப்பட வேண்டுமென எதிர்பார்க்கப்பட்டது	செயற்திட்ட நடவடிக்கைகளை நிறைவேற்றுவதற்கு கொள்வனவு வேலைகள் உடனடியாக பூர்த்தியாக்கப்பட வேண்டும்.
(ஆ)	பிரதான பொதியின் கொள்வனவு முன்னேற்றம்					
	லொட் A	100	74	அந்த 06 துண்டுகளின் கீழ் கொள்வனவு நடைமுறைகள் தொடங்கப் பட்டிருந்ததுடன் கொள்வனவு தாமதத்தில் இருந்தது. தயார்படுத்தல் ஆலோசனை வேலைகளின் பூர்த்தியாக்கி இருப்பினும் செயற்திட்ட அமுலாக்கல் மற்றும் ஒருங்கிணைப்பில் குறிப்பிடத்தக்களவு குறைபாடுகளை குறிக்கின்றது.	2025 இல் 03 ஒப்பந்த பொதிகள் மற்றும் 2026 இல் மீதியாக இருக்கின்ற பொதிகள் வழங்குவதற்கு எதிர்பார்க்கப்பட்டது	செயற்திட்ட நடவடிக்கைகளை நிறைவேற்றுவதற்கு கொள்வனவு வேலைகள் உடனடியாக பூர்த்தியாக் கப்பட வேண்டும்.
	லொட் B	100	93			
	லொட் C1	100	97			
	லொட் C2	100	97			
	லொட் C3	100	77			
	லொட் F	100	91			

2.2 சர்ச்சைக்குரிய தன்மையான விடயங்கள்

கணக்காய்வு அவதானிப்புகள்	முகாமைத்துவத்தின் பதில்	கணக்காய்வாளின் பரிந்துரை
கெப்பிட்டிகொல்ல, பதவிய, கொரவப்பொத்தான, கதரகஸ்டிகிலிய மற்றும் றம்பேவாவின் ஒரு பகுதி மற்றும் மதவாச்சி என்பவற்றினை மேவுகின்ற அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் செயற்திட்டம் கட்டம் II, பல் மற்றும் எலும்பு புளோரிசயஸ் மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய் உள்ளடங்கலாக நிலக்கீழ் நீரால் ஏற்படும் சுகாதார பிரச்சனைகளை சரிசெய்வதற்கு பாதுகாப்பான குடிநீரை வழங்குவதற்கு தொடங்கப்பட்டது. 2017 யூனிலிருந்து 2024 யூன் வரை நடத்துவதற்கு திட்டமிட்டிருப்பினும் 67,000 புதிய வீட்டு இணைப்புகள் ஊடாக 170,951 மக்களிற்கு நன்மையளிப்பதை நோக்காக கொண்டிருந்தன. 2024 திசெம்பர் 31 வரை நிர்மாண ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டிருக்காததுடன் சகல நடவடிக்கைகளும் கொள்வனவு கட்டத்தில் இருந்ததுடன் செயற்திட்டம் நிச்சயமற்ற நிலையில் இருந்தது.	இருக்கின்ற நடவடிக்கைகள் கொள்வனவு அட்டவணைக்கு மேற்கொள்ளப்பட எதிர்பார்க்கப்பட்டது.	கொள்வனவு புதிய கால ஏற்ப வேண்டுமென மிகுதி வேலைகளை பூர்த்தியாக்குவதற்கும் செயற்திட்ட நோக்கங்களை நிறைவேற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.